

# MOUNT HOUSING AND INFRASTRUCTURE LIMITED

CIN: L45201TZ1995PLC006511

Regd. Office: 122 I, Silver Rock Apartment, 2nd Floor, Venkatasamy Road West, R.S.Puram, Coimbatore-641002.

Tel : +91 422 4973111, E- mail : [mount@mounthousing.com](mailto:mount@mounthousing.com), Website : [www.mounthousing.com](http://www.mounthousing.com)

## EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2021

(Rs. in Lakhs)

Sl. No.	Particulars	Quarter ended 30.06.2021	Quarter ended 30.06.2020	Year ended 31.03.2021
		Unaudited	Audited	
1.	Total Income	0.99	0.00	192.18
2.	Net Profit / (Loss) before tax	(39.30)	(54.66)	6.77
3.	Net Profit / (Loss) after tax	(38.74)	(55.14)	3.15
4.	Total Comprehensive Income	(38.74)	(55.14)	3.15
5.	Paid up Equity Share Capital	302.87	302.87	302.87
6.	Earnings per share (of Rs. 10/- each)			
1. Basic:		(1.279)	(1.82)	0.10
2. Diluted:		(1.279)	(1.82)	0.10

**Note:** The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the websites of the Stock Exchange [www.bseindia.com](http://www.bseindia.com) and the Company [www.mounthousing.com](http://www.mounthousing.com).

**For Mount Housing and Infrastructure Limited**

Ramesh Chand Bafna

Managing Director (DIN:02483312)

Coimbatore

14.08.2021


**E.I.D.- PARRY (INDIA) LIMITED**


CIN: L24211TN1975PLC006989  
Regd. Office: 'Dare House', Parrys Corner, Chennai - 600 001.  
Tel: 044-25306789 Fax: 044-25341609  
Website: www.eidparry.com; Email: investorservices@parry.murugappa.com

**NOTICE TO MEMBERS**  
**FORTY SIXTH ANNUAL GENERAL MEETING TO BE HELD OVER VIDEO CONFERENCE OR OTHER AUDIO-VISUAL MEANS**

Members may note that the 46<sup>th</sup> Annual General Meeting (e-AGM) of the Company will be held on Thursday, September 16, 2021 at 3.30 p.m. IST through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) in compliance with the General Circular numbers 14/2020, 17/2020, 20/2020 and 02/2021 issued by the Ministry of Corporate Affairs (MCA), Government of India and other applicable provisions of the Companies Act, 2013 and circulars issued by the Securities and Exchange Board of India (SEBI), (Collectively referred to as "Circulars"), to transact the business that will be set forth in the Notice of the e-AGM.

In compliance with the above circulars, the Notice of the 46<sup>th</sup> e-AGM along with the Annual Report for the financial year 2020 – 2021 will be sent only through electronic mode to all the members whose email addresses are registered with the Company / Depository Participant(s) and will also be made available on the Company's website, at [www.eidparry.com](http://www.eidparry.com) and website of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com) respectively.

Members holding shares in demat form and who have not registered / updated their email address and / or Mobile number are requested to contact their respective DPs and register / update their email address and Mobile number, with their DP.

Members holding shares in physical form and who have not registered their email address and mobile number, are requested to furnish a scanned signed copy of the request letter providing the name of the shareholder, Folio No., email address, mobile number and self-attested copy of PAN, Aadhaar to the Company's RTA, KFin Technologies Private Limited at the email address - [einward.ris@kfintech.com](mailto:einward.ris@kfintech.com) or [sheetal.doba@kfintech.com](mailto:sheetal.doba@kfintech.com) or [investorservices@parry.murugappa.com](mailto:investorservices@parry.murugappa.com) for receiving the AGM documents electronically. The request with the above documents can also be sent to M/s. KFin Technologies Private Limited at Selenium Tower B, Plot No. 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad – 500 032.

All Members whose email address are not registered with Company /DP may temporarily get their email address and mobile number registered with RTA by accessing the link <https://ris.kfintech.com/clientservices/mobilereg/mobileemailreg.aspx> and follow the steps mentioned therein to enable receipt of the Annual Report electronically.



Members will be provided with a facility to cast their vote electronically on the business as set forth in the Notice of the e-AGM through electronic voting system as well as e-voting during the AGM. The manner of voting remotely by shareholders will be provided in the said Notice. Detailed instruction to shareholders for joining e-AGM through VC/OAVM will also be set out in the Notice of the e-AGM.

This notice is being issued for the information and benefit of all shareholders of the Company in compliance with the applicable circulars issued by MCA and SEBI.

**For E.I.D.-Parry (India) Limited**  
Sd/-  
Biswa Mohan Rath  
Company Secretary

**Place : Chennai**  
**Date : August 16, 2021**

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND IS NOT A PROSPECTUS ANNOUNCEMENT FOR SECURITIES. NOT FOR RELEASE, PUBLICATION OR DISSEMINATION.

Our Company was incorporated at Himmatnagar as 'Ricasil Ceramic Industries Private Limited' on January 2, 2008 as a private and joint stock company pursuant to conversion of M/s. Ricasil Ceramic Industries, a partnership firm. The partnership firm was originally formed by a partnership of two persons. This firm was thereafter converted into a private company pursuant to a certificate of incorporation dated January 2, 2008 in the name of "Ricasil Ceramic Industries Private Limited". The name of our Company was changed to Exxaro Tiles Private Limited. Thereafter, on the Extraordinary General Meeting held on December 9, 2020. The name of our Company was changed to its present name 'Exxaro Tiles Private Limited'. For details of changes in the Registered Office, see "History and Certain Corporate Matters" - Changes in the Registered Office on page 14 of the Prospectus.

**Registered Office:** Survey No. 169 & 170, Vavdi Harsol Road, At & Po.: Mahelav, Tal.: Harsol, Dist.: Gandhinagar, Gujarat - 382 015.  
**Contact Person:** Paras Shah, Company Secretary and Compliance Officer; Tel: +91 79 2555 5555; Email: [companysecretary@exxaro.com](mailto:companysecretary@exxaro.com)  
**Corporate Identity Number:** U74999GJ2008PTC000001

**OUR PROMOTERS: MR. MUKESHKUMAR PATEL; MR. KIRANKUMAR PATEL**

Our Company has filed the Prospectus with the RoC, and the Equity Shares are proposed to be listed on the National Stock Exchange of India Limited.

**BASIS OF ALLOTMENT**

**INITIAL PUBLIC OFFERING OF 13,424,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10 EACH ("EQUITY SHARES") OF OUR COMPANY FOR CASH AT A PRICE OF ₹ 120 PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF ₹ 110 PER EQUITY SHARE) ("OFFER PRICE") AGGREGATING TO ₹ 1,607.65\* MILLION, COMPRISING A FRESH ISSUE OF 11,186,000 EQUITY SHARES AGGREGATING UP TO ₹ 1,339.09\* MILLION BY OUR COMPANY ("FRESH ISSUE") AND AN OFFER FOR SALE OF 2,238,000 EQUITY SHARES AGGREGATING TO ₹ 268.56\* MILLION BY MR. DIXITKUMAR PATEL ("SELLING SHAREHOLDER") ("OFFER FOR SALE", AND TOGETHER WITH THE FRESH ISSUE, "OFFER"). THE OFFER WILL CONSTITUTE 30% OF OUR POST-OFFER PAID-UP EQUITY SHARE CAPITAL. THIS OFFER INCLUDES A RESERVATION OF 268,500\* EQUITY SHARES AGGREGATING TO ₹ 28.99\* MILLION (CONSTITUTING 0.60% OF THE POST-OFFER PAID-UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY) FOR PURCHASE BY ELIGIBLE EMPLOYEES (THE "EMPLOYEE RESERVATION PORTION"). THE OFFER LESS THE EMPLOYEE RESERVATION PORTION IS HEREINAFTER REFERRED TO AS THE "NET OFFER". THE OFFER AND THE NET OFFER CONSTITUTES 30% AND 29.40%, RESPECTIVELY, OF OUR POST-OFFER PAID-UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY. OUR COMPANY AND THE SELLING SHAREHOLDER IN CONSULTATION WITH THE BOOK RUNNING LEAD MANAGER, OFFERED A DISCOUNT OF ₹ 12 OF THE OFFER PRICE TO ELIGIBLE EMPLOYEES BIDDING IN THE EMPLOYEE RESERVATION PORTION ("EMPLOYEE DISCOUNT").**

**\*Prior to finalization of Basis of Allotment.**

**OFFER PRICE: ₹ 120 PER EQUITY SHARE OF FACE VALUE OF ₹ 10 EACH**  
**THE OFFER PRICE IS 12 TIMES OF THE FACE VALUE**  
**ANCHOR INVESTOR OFFER PRICE: ₹ 120 PER EQUITY SHARE**  
**DISCOUNT OF ₹ 12 PER EQUITY SHARE (EQUIVALENT TO 10.00%) ON THE OFFER PRICE HAS BEEN OFFERED TO ELIGIBLE EMPLOYEES**

**Risks to Investors:**

- The one book running lead manager associated with the Offer have handled 30 public issues in the past three years, out of which 5 issues closed below the issue price on listing date.
- The Price/Earnings ratio based on diluted EPS for Fiscal 2021 for the Company at the upper end of the Price band is 26.43 as compared to the average industry peer group PE ratio of 42.76.
- Weighted Average Return on Net Worth for Fiscals 2021, 2020 and 2019 is 10.73%.
- Average Cost of acquisition of promoters, namely Mr. Mukeshkumar Babubhai Patel is ₹ 14.88, Mr. Kirankumar Bhikhalal Patel is ₹ 7.54, Mr. Dineshbhai Ramanlal Patel is ₹ 4.69, Mr. Rameshbhai Shivabhai Patel is ₹ 23.95 respectively and for the Selling Shareholder, namely Mr. Dixitkumar Patel is ₹ 5.49. The Offer Price at the upper end of the Price Band is ₹ 120 per Equity Share.

**BID/OFFER PROGRAMME**  
**BID/OFFER OPENED ON WEDNESDAY, AUGUST 4, 2021**  
**BID/OFFER CLOSED ON FRIDAY, AUGUST 6, 2021**  
**ANCHOR INVESTOR BIDDING DATE WAS ON TUESDAY, AUGUST 3, 2021**

The Offer was made through the Book Building Process, in terms of Rule 19(2)(b) of the Securities Contracts (Regulation) Rules, 1957, as amended ("SCRR") read with Regulation 31 of the SEBI ICDR Regulations and in compliance with Regulation 6(1) of the SEBI ICDR Regulations, wherein not more than 25% of the Net Offer was allocated on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs", the "QIB Portion"). Our Company and the Selling Shareholder, in consultation with the Book Running Lead Manager, allocated up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with the SEBI ICDR Regulations ("Anchor Investor Portion"), of which one-third was reserved for domestic Mutual Funds, subject to valid Bids having been received from domestic Mutual Funds at or above the Anchor Investor Allocation Price. Further, 5% of the Net QIB Portion was available for allocation on a proportionate basis only to Mutual Funds, and the remainder of the Net QIB Portion was available for allocation on a proportionate basis to all QIBs, including Mutual Funds, subject to valid Bids having been received at or above the Offer Price. Further, not less than 35% of the Net Offer was available for allocation on a proportionate basis to Non-Institutional Bidders and not less than 40% of the Net Offer was available for allocation to Retail Individual Bidders in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids having been received at or above the Offer Price. Further, Equity Shares were allocated on a proportionate basis to Eligible Employees applying under the Employee Reservation Portion, subject to valid Bids having been received from them at or above the Offer Price. All potential Bidders (except Anchor Investors) were required to mandatorily utilise the Application Supported by Blocked Amount ("ASBA") process providing details of their respective ASBA accounts, and UPI ID in case of RIBs using the UPI Mechanism, if applicable, in which the corresponding Bid Amounts were blocked by the SCSBs or by the Sponsor Bank under the UPI Mechanism, as the case may be, to the extent of respective Bid Amounts. Anchor Investors were not permitted to participate in the Offer through the ASBA process. For details, see "Offer Procedure" beginning on page 221 of the Prospectus.

The Offer (excluding the Anchor Investor Portion) received 1,183,872 applications for 220,118,500 Equity Shares resulting in

## தினம்

எண்: 1199, மேட்டு தெரு, ந  
பேரன் :

செய்து அனுமதிக்கப்படுகிறேன்.

Manorama Hiteshi Hiteshi

---

**பெயர் மாற்றம்**

Sambath -Rudra Koti.

நத்தை பெயர்: Sambath, பிறந்த  
ததி: 06.05.1984, நெ.277,  
பெயர்: கோவில், தெரு,  
தலவர் அஞ்சல், அங்கம்பக்கம்,  
காஞ்சிபுரம் - 631605, என்ற  
வழியில் வசிக்க நான்  
எனது **SAMBATH -**  
**RUDRA KOTTI,** என்று  
அனுமதிக்கப்படுகிறேன்.

Sambath -Rudra Koti

அதன்மூலம் காவல்துறையினரின் முயற்சியால் கைப்பிடிக்கப்பட்ட காவல்துறையினரின் புகார் மூலமாகப் பித்திரிக்குதலால் அல்லது உரிமை மீதான பந்தியைத் கோரினால் அது துறைமுகத்தின் கீழ் நடத்தப்படும். பித்திரிக்குதலால் அல்லது உரிமை மீதான கோரிப்புகாரால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

**பித்திரிக்குதல்**  
 பித்திரிக்குதல் - 600 069  
 48307

---

[illegible]